



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 1]

சென்னை, புதன்கிழமை, ஜனவரி 1, 2020
மார்கழி 16, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)-ன் கீழான அறிவிக்கை

(கடித எண் 4092/இ/2012)

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1975) 1975 பிரிவு 44(3)(b)-ன்கீழ் கீழ்க்கண்ட சங்கங்கள் குறித்த அறிவிக்கை "தமிழ்நாடு அரசிதழில்" வெளியிடப்பட்டு அது தொடர்பாக அனுப்பப்பட்ட அறிவிப்பில் குறிக்கப்பட்ட மூன்று மாத காலம் முடிவடைந்த பின்னரும் சங்கம் செயல்படுவதற்கான காரணம் தெரிவிக்கப்படாமல் இருந்தமையால் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டம் 1975 பிரிவு 44(4)ன்கீழ் அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து கீழ்க்கண்ட சங்கங்கள் செயல்படாத சங்கங்களாக கருதி சங்கங்களின் பெயர் சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கப்படுகிறது.

சங்கங்களின்

வ. எண் பதிவேண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
1	173/1985	புதுப்பாக்கம் கிராம வளர்ச்சி சங்கம், எண்.130, புதுப்பாக்கம் கிராமம், புதூர் அஞ்சல், பொன்னேரி வட்டம்
2	196/1990	கொடுக்குப்பேட்டை பகுதி வியாபாரிகள் சங்கம், எண்.39, தியாகப்ப செட்டி தெரு, கொடுக்குப்பேட்டை, சென்னை-600 021
3	08/1992	பூவாமி ஏரிப்பாசனத்தார் சங்கம், எண்.175, பூவாமி கிராமம், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 204
4	205/1994	எருக்குவாய் இலா ஏரி நில உடமையாளர்கள் சங்கம், மணலி கிராமம், ஆரணி அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 101.
5	74/1994	CENTRAL FORUM OF REGISTERED WELFARE ASSOCIATION OF AMBATTUR, No.3, Murugappa Reddy Street, Venkatapuram (North), Ambattur, Chennai-53
6	88/1994	பிரளயம்பாக்கம் ஏரி நில உடமையாளர்கள் சங்கம், பிரளயம்பாக்கம் கிராமம், திருப்பாளையனம் அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்
7	59/1995	திருவொற்றியூர் நகரப்பகுதி சுவரத் தொழிலாளர்கள் நலச் சங்கம், எண்.6சி, மார்க்கட் லைன், காலடிப்பேட்டை, சென்னை-600 019

சங்கங்களின்
வ. எண் பதிவேண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
8	315/1995	மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பொதுநல சங்கம், எம்.ஜி.ஜி.3584, 60 அடி சாலை, MMDA, மாத்தூர், மணலி அஞ்சல், சென்னை-600 068
9	340/1997	பத்மாவதி நகர் மனை உடமையாளர் மற்றும் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம், எண்.76, பத்மாவதி நகர், சென்னை-600 099
10	370/1998	பரணம்பேடு ஏரி நில உடமையாளர் சங்கம், எண்.40, பரணம்பேடு கிராமம், கவரைப்பேட்டை அஞ்சல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206
11	229/1999	பெருவாயல் புத்தேரி காலனி நீர்பாசன விவசாயிகள் சங்கம், பெருவாயல் புத்தேரி காலனி, கீழ்முதலம்பேடு அஞ்சல், சும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் -601 206
12	509/2000	பெரிய வெப்பத்தூர் ஏரிபாசன விவசாயிகள் சங்கம், பெரிய வெப்பத்தூர் கிராமம், கோளூர் அஞ்சல், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்-601 205
13	90/2001	பெருவாயல் பெரிய ஏரி நில உடமையாளர்கள் சங்கம், எண்.38B, பெருவாயல் கிராமம், கீழ்முதலம்பேடு அஞ்சல், சும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206
14	168/2001	பெருவாயல் புத்தேரி காலனி நீர்பாசன விவசாயிகள் சங்கம், பெருவாயல் புத்தேரி காலனி, சும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்-601 206
15	152/2001	பத்மாவதிநகர் மற்றும் விரிவாக்கம் 1 விரிவாக்கம் 2 & அனெக்ஸ் குடியிருப்போர் நல வாழ்வு சங்கம், பத்மாவதி நகர், சூரப்பட்டு ரோடு, மனை எண்.43, வினாயகபுரம், சென்னை-600 099
16	95/2013	மேலக்கழனி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மேலக்கழனி ஊராட்சி, சண்ணாம்புகுளம் போஸ்ட், சும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம்
17	89/2001	தங்கசாலை காத்தாடா பென்சனர்கள் லைன், மூலகொத்தளம் மற்றும் சி.பி.ரோடு பகுதி வியாபாரிகள் சங்கம், 31, பார்த்தசாரதி தெரு, சென்னை-600 021
18	264/2002	வடசென்னை மீனவர் கிராமங்கள் ஐக்கிய சாலை, எண்.19, ஜுவரத்தினம் மாளிகை, காசிமேடு கடற்கரை, சென்னை-13
19	53/2004	சின்னமாத்தூர் எம்.ஜி.ஆர் சாலை குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.3/40, எம்.ஜி.ஆர். சாலை, சின்னமாத்தூர், மணலி, சென்னை-600 068
20	80/1975	Nethaji Nagar Residents Development Body, Plot No.38E, Nethaji Nagar Ennore, Thermal scheme post, Chennai-600 057.
21	449/2012	FEDERATION OF REGISTERED RESIDENTS ASSOCIATION OF AMBATTUR, C-99. Crescent Road, T.V.Nagar, Ambattur, Chennai-600 053.
22	1143/2000	ஜெ.ஜெ.நகர் அனைத்து வியாபாரிகள் சங்கம், நெ.418இ, ஜெ.ஜெ.நகர், 3வது தெரு, கொருக்குபேட்டை, சென்னை-21.
23	301/2014	ஜெ.ஜெ.நகர் மளிகை சிறு வியாபாரிகள் சங்கம், நெ.46, ஜெ.ஜெ.நகர், 2வது தெரு, கொருக்குபேட்டை, சென்னை-21.
24	304/2007	அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொது நல சங்கம், 21/10, ஹாக்கர் ஜெசன் லேன், சென்னை-1
25	183/1977	சாஸ்திரி நகர் பொது நல சேவா சங்கம், சாஸ்திரி நகர் 2வது தெரு, எண்ணூர், சென்னை-600 057.
26	88/2011	சாஸ்திரி நகர் குடியிருப்போர் பொது நலச் சங்கம், எண்.11/21 சாஸ்திரி நகர் பெரிய சேக்காடு, மாதாவரம் பால்பண்ணை சென்னை-600 051.
27	106/2014	சாஸ்திரி நகர் கிராம இளைஞர்கள் நற்பணி மற்றும், எண்.10/5, 2வது தெரு, சாஸ்திரி நகர் எண்ணூர், சென்னை-600 057.
28	292/2006	THE CHEMIST AND DRUGGISTS ASSOCIATION, NO.30/1. Kummalamam koil Street, Tondiarpet, Chennai-600 081.
29	295/2009	ஐக்கிய சமுதாய வளர்ச்சி குழு - எழில்நகர் பகுதி, எண்.131, மணலி சாலை, சந்திரசேகர் நகர், கொடுங்கையூர், சென்னை-600 118.
30	107/1981	JAIN SOCIAL WELFARE ASSOCIATION, 102, Govindappa Naicker Street, Madras-600 001.
31	5/1998	JAIN SOCIAL FEDERATION, 12, Chandrappa Mudali Street, chennai -79.
32	119/1996	பியூப்பில்ஸ் லீகல் அவர்ன்ஸ் & சோசியல் வெவ்பேர் அசோசியேஷன், எண்.14, சுங்கு ராம தெரு, 3வது மாடி, சென்னை-600 001.

சங்கங்களின்
வ. எண் பதிவேண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
33	244/1982	நேத்தாஜி நகர் பகுதி மளிகை வியாபாரிகள் சங்கம், எண்.38, மெயின் வீதி நேத்தாஜி நகர் தண்டையார்பேட்டை சென்னை-600 081.
34	777/1999	மேட்டுப்பாளையம் கிராம இளைஞர்கள் பொது நல சங்கம், மேட்டுப்பாளையம் கிராமம், திருக்கண்டலம் போஸ்ட், ஊத்துக்கோட்டை தாலுக்கா, வெங்கல் வழி, திருவள்ளூர் மாவட்டம் -601 103.
35	125/1982	திருவொற்றியூர் பெரியார் நகர் குடி வாழ்வோர் சங்கம், எண்.7, பெரியார் நகர், திருவொற்றியூர், சென்னை-600 019.
36	348/2012	வ.உ.சி.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பொது நல சங்கம், எண்.970/1, வ.உ.சி.நகர், 12வது குறுக்கு தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-600 081.
37	194/1998	THIRUVALLUR DISTRICT AMATEUR BOXING ASSOCIATION, NO.797, MDH Road, Thirumullaivoyal, Chennai-600 062.
38	4/2004(FOUR OF 2004)	சென்னை லோக்கல் லாரி வேன் உரிமையாளர்கள் சங்கம், நெ.27, ஸங்கர் தெரு, பிராட்வே, சென்னை- 108
39	147/1989	HOUSING BOARD COLONY WELFARE ASSOCIATION, NO.M-46, T.N. Housing Board Colony, Kolathur, Chennai-99
40	300/1996	பந்தர் தெரு சிறுகடை பழ வியாபாரிகள் சங்கம், எண்.62, பந்தர் தெரு, சென்னை-1.
41	352/1993	ஆல் இந்தியா மல்டி சொசைட்டீஸ் எம்பளாயீஸ் அசோசியேசன், 26, தியாகராய பிள்ளை தெரு, ஏழுகிணறு, சென்னை -600 079
42	158/2001	குமரன்சேரி ஏரி நீரிணை பயன்படுத்துவோர் சங்கம், எண்.12, புதிய தேரடி தெரு, குமரன் சேரி கிராமம், மெதுரர் அஞ்சல், பொன்னேரி வட்டம்.
43	372/2010	ஆரம்பாக்கம் சுற்றுலாவாகன ஓட்டுநர்கள் நல சங்கம், G.N.T. ரோடு, ஆரம்பாக்கம், சென்னை-600 027
44	341/1995	சி.எஸ்.எஸ். ஷெட்டி நகர் வெல்பேர் சொசைட்டி, plot No.ix, C.S.S.Setty Nagar, Minjur, Chennai-601 203.
45	25/1988	சென்னை செங்கல்பட்டு விசைபடகு மீனவர் பாதுகாப்பு சங்கம், எண்.334, சூரிய நாராயணா தெரு, ராயபுரம், சென்னை-1.
46	335/2010	சென்னை மாவட்டம் அனைத்து முதலியார் நல சங்கம், எண்.17/116, டி.எச்.ரோடு, M.G.R நகர், பஸ் ஸ்டாண்டு அருகில் கொடுங்கையூர், சென்னை-118.
47	401/2011	எம்.ஜி.ஆர்.புரம் குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.2/5, எம்.ஜி.ஆர்.புரம், அயம்பாக்கம், சென்னை-118.
48	295/2003	கீரப்பாக்கம் ஏரி நீரிணைப் பயன்படுத்துபோர் சங்கம், கீரப்பாக்கம் கிராமம், மீஞ்சூர் ஒன்றியம், கள்ளூர் பஞ்சாயத்து பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்
49	198/1986	THILLAI NAGAR WELFARE ASSOCIATION, எண்.72, தில்லை நகர், வில்லிவாக்கம் வடக்கு, கொளத்தூர், சென்னை-600 099
50	44/2006	V.O.C.CHIDAMBARANAR CHENNAI HARBOUR TIPPER LORRY WELFARE ASSOCIATION, No.98/76, Shaik Maistry Street, Main Road, Royapuram, Chennai-600 013
51	01/01/2002 (one of 2002)	சமுதாய முன்னேற்ற சங்கம், ஏழு ஏடுர் கிராமம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம்
52	315/2002	பதுவாயல் குறிஞ்சி மகளிர் மேம்பாட்டு நலச் சங்கம், எண்.279, பவானியம்மன் கோயில் தெரு, பதுவாயல் கிராமம், கும்மிடிப்பூண்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்-601 206
53	115/2011	KAIRALI WELFARE ASSOCIATION, No.58, 4th Street, Santhipuram, Thirumullaivoyal, Chennai-600 062
54	53/1993	புத்தககரம் ஸ்ரீ லட்சுமி அம்மன் நகர் பொது நல சங்கம், எண்.4/1, பிள்ளையார் கோயில் தெரு, லஷ்மிபுரம், கொளத்தூர், சென்னை-99
55	71/2003	செங்குன்றம் சுற்று வட்டார கட்டிட தொழிலாளர் நலச் சங்கம், எண்.5, கப்பிரமணி பாரதியார் தெரு, செங்குன்றம், சென்னை-600 052
56	03/1997 THREE OF 1997	தென்னிந்திய சிலம்பக்கலை பயிற்சிக்கூடம், எண்.26/36, சென்னை வீதி, ஜி.கே.எம்.காலனி, சென்னை-82
57	203/2011	தமிழ்நாடு மீனவ மக்கள் பாதுகாப்பு சங்கம், எண்.20, வ.உ.சி.நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81

சங்கங்களின்
வ. எண் பதிவேண்
மற்றும் வருடம்

சங்கங்களின் பெயர் மற்றும் முகவரி

(1)	(2)	(3)
58	52/2007	அன்னை அஞ்சகம் நகர் குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.45, அம்பேத்கார் தெரு, அன்னை அஞ்சகம் நகர், அயப்பாக்கம், சென்னை-77
59	279/1988	லட்சுமி அம்மன் நகர் சேவா சங்கம், பிளாட் எண்.40, ஏரிக்கரை சாலை, லட்சுமி அம்மன் நகர், அம்பத்தூர், சென்னை-600 053
60	37/2000	சென்னை பெட்ரோலியம் டேங்கர்ஸ் லாரி ஓனர்ஸ் அசோசியேஷன் (பி.பி.சி.ஐ.ஓ.சி.எச்.பி.சி), எண்.1, நாகப்பா நாயக்கன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-600 021
61	360/2009	தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கம், எண்.63/54, எம்.ஜி.ஆர்.நகர், ரிக்ஷா காலணி, 9வது தெரு, கொடுங்கையூர், சென்னை-600 118
62	126/2011	அனைத்து தொழிலாளர் நல சங்கம், நெ.32A, பு.எண்.1, மெயின் வீதி, நேரு நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81
63	313/2009	தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் விழிப்புணர்வு பொது நல சங்கம், எண்.157, 'இ' பிளாக் குடியிருப்பு, காரனேஷன் நகர், கொடுங்கையூர், சென்னை-600 021
64	222/1996	அம்பேத்கார் மக்கள் அனைத்து தொழிலாளர் நலச் சங்கம், எண்.33, சின்னதம்பி தெரு, சென்னை-600 001
65	130/2012	ஆலூர் முத்தையா தெரு குடியிருப்போர் பொது நல சங்கம், எண்.50/14, ஆலூர் முத்தையா தெரு, புது வண்ணை, சென்னை-600 081
66	27/2004	உத்திரகாளம் பகுதி குடியிருப்போர் நல சங்கம், எண்.130, உத்திரகாளம் தெரு, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் - 601 206
67	341/2009	KAVARAPETTAI DON BOSCO ANBU ILLAM SOCIAL SERVICE SOCIETY, Don Bosco Anbu Illam, Panapakkam Village, Kavarapettai-601 206. Gummidipundi Taluk, Thiruvallur District.
68	35/1990	ஜோதி நகர் கிராம பொது நல சங்கம், கதவு எண்.1, 191, கங்கையம்மன் கோயில் 8வது தெரு, ஜோதி நகர், சென்னை-52
69	158/1997	டாக்டர் B.R. அம்பேத்கார் அருள்ஜோதி நகர் மக்கள் பொது நல சங்கம், எண்.4, டாக்டர் B.R.அம்பேத்கார் அருள்ஜோதி நகர், கொளத்தூர், சென்னை-600 099
70	718/2000	HEART LAND APARTMENT FLAT OWNERS ASSOCIATION, No.2, West Madha Church Road, Royapuram, Chennai-600 013
71	234/2010	ROYAPURAM HEART LAND APARTMENT OWNERS WELFARE ASSOCIATION, 3/2, West Madha Church Street, Royapuram, Chennai- 600 013
72	341/2003	பெரிய சேக்காடு கிராம நற்பணி மேம்பாடு பொது நல சங்கம், எண்.13, சீயாளன் தெரு, பெரிய சேக்காடு, மாதவரம், சென்னை-600 051
73	89/1992	மணலி சேக்காடு ரெக்ரியேஷன் கிளப், எண்.31/1ஜி, காமராஜர் சாலை, மணலி, சென்னை-600 068
74	199/1993	சின்னசேக்காடு மக்கள் நல சங்கம், எண்.2, ஆனந்தன் தெரு, மணலி, சென்னை-600 068

வடசென்னை,
2019 டிசம்பர் 5.

இ. இந்திரா,
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்).